



பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - IV தமிழ் ஆகஸ்ட் மாத பாடக்குறிப்புகள்

காவல்காரர்

I. வினா-விடை

1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றது எது?

தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றது சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச் சட்டை கொடுத்தது எடுத்தது எது?

பொம்மைக்குக் கறுப்புக்கோட்டும், வெள்ளைச்சட்டையும் கொடுத்தது காகம்.

4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?

காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.

உரைநடை

யானைக்கும் பானைக்கும் சரி

1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?

உழவர் தன் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார்.

2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?

ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது.

3. வணிகர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

வணிகர் அரபு நாட்டைச் சார்ந்தவர் ஆவார்.

4. யானைக்கும் பானைக்கும். சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?

யானைக்கும் பானைக்கும் சரி" என்ற கதை உணர்த்தும் "நீதி, "ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ஆகும்.